



# El Wazifa

Au nom de Dieu, le Tout miséricorde, le Miséricordieux, Dieu et Ses anges prient sur le Prophète. Vous qui croyez priez aussi sur lui, formulez sur lui un salut plénier”.

Ô Seigneur, accorde Ta grâce d'union et de paix sur l'origine de l'arbre des univers se ramifiant de sa lumière, qui est et a été de Ton océan de lumière infinie en vue de la définition de la créature. Afin que le noeud coulant soit délié. Il est l'essence de la détermination de tous les êtres, celui qui inonde de l'origine du point universel dont il est apparent pour le reste des créatures, celui dont les réalités mohamediennes sont apparues clairement, la branche, l'élite, le luisant, l'origine du brillant dans les lieux et les temps est en abondance et jaillissent les réalités intelligibles et les bienfaits. Il est des jardins et les hommes sont ses fruits, la fleur et le message de la création de Ses lumières. Il est le ciel de la présence où ont luit dans la nuit des univers ses pleines lunes et ses lunes. Que la grâce d'union et la paix d'Allah soient sur lui dont est inscrit sur la table brillante de la lumière de l'être, le secret des couleurs dont il s'est produit à partir d'une déchirure du monde de la détermination, du monde subtil et du monde humain.

Nous te demandons de l'intérieur de ton essence, de la contemplation et l'extériorisation ton signe pour l'existence. Que tu mettes ma joie dans la prière afin qu'il devienne véridique dans ma conscience synthétique et qu'il se glisse en moi et que tu soi constant dans ma contemplation. L'essence remplacée à mon essence. Nous te demandons au nom de Ton unicité que votre grâce d'union soit sur la première révélation et seconde extériorisation saisie de ta Lumière de l'éternité et secret du reste des créatures.

O, Seigneur que la grâce d'union et la paix soient sur le miroir des réalités, flambeau de ta lumière celui dont la clarté se répand vers les diverses parties des créatures, qui s'est manifesté en Lui sans origine ni séparation jusqu'à ce que j'ai dit : « Certes, ceux qui te prêtent sermon, prêtent sermon à Allâh ». Laissez tomber, O seigneur, un habit éclatant et des parures brillantes de notre bien-aimé afin qu'il abreuve mon manque d'eau de son être et que mon esprit s'enivre de ses sources douces et qu'il se renferme en moi en mon absence et je dis ses paroles dont « Nul serait me contenir si ce n'est mon Dieu ».

Bismi Allâhi ar-Rahmâni ar-Rahîm  
'inna-Allaha wa mala'ikatahu yusallûna  
`alâ an-nabi' yâ `ayyuhâ al-ladhîna  
âmanû' sallû' `alayhi wa sallimû'  
taslîman

Allahuma salli wa sallim `alâ 'asli šajarati  
al-'akwâni am-mutafarri`i min nûrihi mâ  
yakûnu wa mâ kâna bahri nûrika am-  
munazzahi `ani at-tahdîd am-mubarra`î  
`an ribqati al-'itlâqi wa at-taqyîdi `ayni  
kulli al-'a`yâni am-mutadaffiqi min 'asli  
an-nuqtati al-'azalfiyati am-mutajalî bimâ  
huwa zâhirun lisâ'iri al-barîyat al-ladhi  
barazat lil-'iyâni haqâ'iquhu am-  
muhammadîyatun af-far`u az-zâhiru az-  
zahî, bali al-'aslu al-bâhiru al-'ilahî, fiydu  
al-'amâkini wa al-'azmâni, wa yunbû`u  
am-m`ânî wa al-'irfâni fahwa jinânun wa  
al-'anâmu 'athmâruhu, 'awrawdun wa  
burûqu al-khalqi 'anwâruhu, bal huwa  
samâ'u al-ûjûdi 'adâ'at fî layli al-'akwâni  
buduruhu wa 'aqmâruhu sallâ Allahu  
`alayhi wa sallam mântaşara `alâ lawhi  
al-ûjûdi sirru al-'alwâni wa ânfalâqa min  
`âlimi al-jabrûti latâ'ifu am-malakûti wa  
kathâ'ifu al-'a`yâni nas'âluka bi'ûni  
dhâtika `ani as-šuhûdi wa zuhûri  
'ayâtika lil'ûjûbi ân taj`ala fî as-salâti  
qurrati `aynî kay yatahaqaqa jam`î wa  
yazûla baynî, wa tathbuta fî šuhûdî-l-  
`aynu badalan `an gaynî, wa nasâluka  
biwihdâniyatika ân tusallî `alâ at-  
tanazzuli al-'awali wa az-zuhûri ath-  
thânî, qabdati nûrika al-'azalfî wa sirri  
sâ'iri al-'awânî. Allahumma salli wa  
sallim `ala mir'ati al-haqâ-iqi misbâhi  
nûrika am-mumtaddi diyâ'uhu 'ila 'ajzâ'i  
al-khalâ 'iqi, min tajallayta `alayhi  
bilâfâsilin wa lâ fâriqin hattâ qulta 'inna  
al-ladhîna yubây`ûnaka 'innamâ  
yubây`ûna Allah, fâsbili allahumma  
`alaya hullata sanâhu wa hilyata bahâhu  
kay yusqâ `adami bima'i wa ûjûdihî, wa  
tanta`iša rûhî bi`adhbi mawrûdihî  
fayantawîya fî hudûriya gaybî fâqûla  
kaqawlihi lî wa qtun lâ yasa`unî fîhi 'illa  
rabbi,

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  
الْحَمْدُ لِلّٰهِ  
إِنَّ اللّٰهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا  
صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى أَصْلِ شَجَرَةِ الْأَكْوَانِ  
الْمُتَفَرِّعِ مِنْ نُورِهِ مَا يَكُونُ وَمَا كَانَ, بَحْرِ نُورِكَ  
الْمُزَّهِ عَنِ التَّحْدِيدِ, الْمَبْرَأِ عَنْ رِبْقَةِ الْإِطْلَاقِ  
وَالْتَقْيِدِ, عَيْنِ كُلِّ الْأَعْيَانِ الْمُتَدَفِّقِ مِنْ أَصْلِ النُّقْطَةِ  
الْأَزَلِيَّةِ الْمُتَجَلِّيِّ بِمَا هُوَ ظَاهِرٌ لِسَائِرِ الْبَرِيَّةِ الَّذِي  
بَرَزَتْ لِلْعِيَانِ حَقَائِقُهُ الْمَحْمَدِيَّةِ, الْفَرْعُ الزَّاهِرُ  
الزَّاهِي, بَلِ الْأَصْلُ الْبَاهِرُ الْإِلَهِي, فَيُضِ الْأَمَاكِنِ  
وَالْأَزْمَانَ, وَيُنْبِغُ الْمَعَانِي وَالْعُرْفَانَ, فَهُوَ جَنَّانُ  
وَالْأَنَامِ أَنْمَارُهُ, أَوْ رَوْضٌ وَبُرُوقُ الْخَلْقِ أَنْوَارُهُ, بَلِ  
هُوَ سَمَاءُ الْوُجُودِ أَضَاءَتْ فِي لَيْلِ الْأَكْوَانِ بُدُورُهُ  
وَأَقْمَارُهُ, صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا انْتَشَرَ عَلَى لَوْحِ  
الْوُجُودِ سِرُّ الْأَلْوَانِ وَانْفَلَقَ مِنْ عَالَمِ الْجَبْرُوتِ  
لَطَائِفُ الْمَلَكُوتِ وَكِنَائِفُ الْأَعْيَانِ, نَسْأَلُكَ  
بِبُطُونِ ذَاتِكَ عَنِ الشُّهُودِ وَظُهُورِ آيَاتِكَ لِلْوُجُودِ  
أَنْ تَجْعَلَ فِي الصَّلَاةِ فِرَّةَ عَيْنِي, كَيْ يَتَحَقَّقَ جَمْعِي  
وَيَزُولَ بَيْنِي وَتَنْبُتَ فِي شُهُودِي الْعَيْنِ بَدَلًا عَنِ  
غَيْبِي وَنَسْأَلُكَ بِوَحْدَانِيَّتِكَ أَنْ تُصَلِّيَ عَلَيَّ التَّنَزُّلِ  
الْأَوَّلِ وَالظُّهُورِ الثَّانِي, قَبْضَةَ نُورِكَ الْأَزَلِيِّ وَسِرِّ  
سَائِرِ الْأَوَانِي. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى مَرَاةِ الْحَقَائِقِ  
مُصْبِحِ نُورِكَ الْمُمْتَدِّ ضِيَاؤُهُ إِلَى أَجْزَاءِ الْخَلَائِقِ مَنْ  
تَجَلَّيْتُ عَلَيْهِ بَلَا فَاصِلٍ وَلَا فَارِقٍ حَتَّى قُلْتُ إِنَّ  
الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ, فَاسْئَلِ اللَّهُمَّ عَلَيَّ  
حَلَّةَ سَنَاءِ وَحَلِيَّةَ بَهَاءِ كَيْ يُسْقَى عَدَمِي بِمَاءِ وُجُودِهِ  
وَتَنْتَعِشَ رُوحِي بِعَذْبِ مَوْرُودِهِ فَيَنْطَوِي فِي  
حُضُورِي غَيْبِي فَأَقُولُ كَقَوْلِهِ لِي وَقْتُ لَا يَسْغُنِي  
فِيهِ إِلَّا رَبِّي,



Que la grâce d'union et la paix soient sur lui en nombre abondant de ta miséricorde, celui qui s'est répandu du monde subtil au monde humain et j'ai dit : « La miséricorde s'est assise sur le trône » et le reste des créatures s'est alors éteint en Ta présence et s'est renfermée ; puis nous avons dit : « Il n'y a d'existence que si ce n'est Toi, et dans ta révélation ta bienfaisance était bien ». O Seigneur, voile nos yeux du néant et rince nos yeux en khôl de la lumière de préexistence ; allume en nous une lumière de l'unicité d'un arbre « où que vous soyez là est la face de Dieu » jusqu'à ce que nous ne sommes satisfaits qu'en ta compagnie. Et que nous ne nous voyons la grâce et la paix que par toi « Dieu ». O lumière de l'existence, l'œil de la présence, clef de la réalisation, O la manifestation la plus achevée, O la plus parfaite universelle lumière, O celui avec qui j'irais au lotus de la fin jusqu'à ce que je fus entre des arcs de cercles où plus rapproché. Alors la nuit du monde humain s'est renfermée en ce jour de cette grande essence puis il t'a révélé ce qu'il t'a révélé en ce jour. Il s'est jailli en nous un rayonnement et de notre néant, ils sont de toi son levée des soleils et des lunes. Alors notre présence est ta présence. Notre révélation ta révélation. Nous remercions Allah d'un sincère remerciement qui s'approprie à la hauteur de sa beauté et le remerciant d'un grand remerciement qui soit assorti à sa grâce et sa faveur. Nous rendons grâce et paix aux docteurs de la jurisprudence et de l'enseignement impénétrable sur toute la famille et sur les premiers compagnons puisés de la grande et haute mer des réalités, sur tous les prophètes et envoyés, sur les femmes des peuples des croyants et ses créatures et ses successeurs jusqu'au jour de la résurrection. Et que la louange soit à Allah.

wa ṣalli wa sallam `alayhi `adada fayḍika ar-rahmānī em-mutadaffiqi min `ālima aj-jabarūti `ala hadhā al-`ālima af-fānī faqulta ar-rahmanu `alā al-`arṣi āstawā fākhtafā `adamu al-khalqi fī wajūdika wa āntawā, faqulna lā mawjūda ḡayruka, wa mā fī eṣ-ṣhūdi 'illa birruka wa khayruka, fāhjubi  
 Allahumma baṣā'iranā `ani al-`adami wa kahhil 'absāranā binūri al-qidami, wa 'awqid lanā nūri et-tawhīdi min šajarati fāynamā tūwallū-ā fathamma wajhu Allahi ḥattā lā nardā bisuhbati ḡayrika wa lā narāhu aṣ-salātu wa as-salāmu `alayka yā nūra al-ūjūdi wa `ayna al-ūjūdi wa miftāḥa aṣ-ṣhūdi 'ayyuhā am-mazharu al-'atammu wa an-nūru al-akmalu al-`ammu, yā man 'usrī bika 'ilā sidrati am-muntahā ḥattā kunta qāba qawsayni āw 'adna, fantawā laylu al-bašaryyati fī nahāri tilka edh-dhāti al-`alyyati, fāwhā 'ilayka mā 'awhā wa anba`athat 'ilaynā 'aṣī`atu dhalika an-nahār, wa 'ašraqat `ala `adaminā aṣ-ṣumūsu minka wa al-'aqmāru fā ūjūdunā ūjūdika wa ṣhūḍunā ṣhūḍika wa nahmadu Allah ḥamdan yalīqu bijamālihi wa naṣkuruhu ṣukran yunāsibu 'in`āmuhu wa 'ifḍāluhu, wa nuṣallī wa nuṣallimu `alā al-khulafā'i fī aṣ-ṣarī`ati wa al-'ahkāmī am-muṭahharati wa am-manī`ati wa `alā jamī'i-l-āli wa al-'aṣhābi-l-ūlā ḡarafū-ā min bahri ḥaqā'iqihi al-wāsi`ati ar-rafi`ati, wa `alā jamī'i al-'anbiyā'i wa am-mursālīna wa `alā 'azwājīhi 'ummahāti am-muminīna wa dhurriyātihi wa 'atbā' ihī 'ilā yauni ad-dīni wa al-ḥamdu-lillahi rabbi al-`ālamīna.

وَصَلِّ وَسَلِّمْ عَلَيْهِ عَدَدَ فَيْضِكَ الرَّحْمَانِ الْمُتَدَفِّقِ  
 مِنْ عَالَمِ الْجَبْرُوتِ عَلَى هَذَا الْعَالَمِ الْفَانِي  
 فَقُلْتَ الرَّحْمَانُ عَلَى الْعَرْشِ اسْتَوَى فَاحْتَفَى عَدَمَ  
 الْخَلْقِ فِي وُجُودِكَ وَأَنْطَوَى, فَقُلْنَا لَا مَوْجُودَ  
 غَيْرِكَ وَمَا فِي الشُّهُودِ إِلَّا بَرُّكَ وَخَيْرُكَ فَاحْتَجِبَ  
 اللَّهُمَّ بَصَائِرَنَا عَنِ الْعَدَمِ وَكَحَلِّ أَبْصَارِنَا بِنُورِ  
 الْقَدَمِ وَأَوْقِدْ لَنَا نُورَ التَّوْحِيدِ مِنْ شَجَرَةِ فَأَيْنَمَا  
 تَوَلَّوْنَا فَتَمَّ وَجْهُ اللَّهِ حَتَّى لَا تَرْضَى بِصُحْبَةِ غَيْرِكَ  
 وَلَا تَرَاهُ, الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نُورَ الْوُجُودِ  
 وَعَيْنَ الْوُجُودِ وَمِفْتَاحَ الشُّهُودِ أَيُّهَا الْمَطْهَرُ الْأَتَمُّ  
 وَالنُّورُ الْأَكْمَلُ الْأَعْمُ, يَا مَنْ أُسْرِيَ بِكَ إِلَى  
 سِدْرَةِ الْمُنْتَهَى حَتَّى كُنْتَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى,  
 فَانْطَوَى لَيْلُ الْبَشَرِيَّةِ فِي نَهَارِ تِلْكَ الذَّاتِ الْعَلِيَّةِ,  
 فَأَوْحَى إِلَيْكَ مَا أَوْحَى وَاتَّبَعْتَ إِلَيْنَا أَشْعَةَ ذَلِكَ  
 النَّهَارِ, وَأَشْرَقْتَ عَلَى عَدَمِنَا الشُّمُوسُ مِنْكَ  
 وَالْأَقْمَارُ, فَوُجُودُنَا وَجُودُكَ وَشُهُودُنَا شُهُودُكَ  
 وَنَحْمَدُ اللَّهَ حَمْدًا يَلِيقُ بِجَمَالِهِ وَنَشْكُرُهُ شُكْرًا  
 يُنَاسِبُ إِنْعَامَهُ وَإِفْضَالَهُ, وَنُصَلِّي وَنُصَلِّمُ عَلَى  
 الْخُلَفَاءِ فِي الشَّرِيعَةِ وَالْأَحْكَامِ الْمُطَهَّرَةِ الْمُنْبِيعَةِ  
 وَعَلَى جَمِيعِ الْأَلِّ وَالْأَصْحَابِ الْأُولَى غَرَفُوا مِنْ  
 بَحْرِ حَقَائِقِهِ الْوَاسِعَةِ الرَّفِيعَةِ, وَعَلَى جَمِيعِ  
 الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى أَزْوَاجِهِ أُمَّهَاتِ  
 الْمُؤْمِنِينَ وَذُرِّيَّاتِهِ وَأَتْبَاعِهِ إِلَى يَوْمِ الدِّينِ وَالْحَمْدُ  
 لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Transcription phonétique

' ي و ه ن م ل ك ق ف غ ع ط ظ ع غ ف ق ك ل م ن ه و ي ' hamza î,y û,w h n m l k q f ġ ` z t d s š s z r dh d kh h j th t b â



Allah, nul dieu que lui, le Vivant, le Qayyûm (Celui qui subsiste par lui-même). Ni somnolence ni sommeil ne le prennent. A Lui appartient ce qui est dans les cieus et sur la terre. Qui pourrait intercéder auprès de Lui, si ce n'est sur Sa permission? Il sait ce qui est 'devant et derrière' eux, alors qu'ils ne cernent aucune chose de sa science, excepté ce qu'Il veut. Son Kursi (trône/siège) s'étend sur les cieus et sur la terre. Leur sauvegarde ne lui cause aucune fatigue. Il est le Très-Haut, le Grandiose. (II-255)

Seigneur, donne-nous belle part en la vie du bas monde, et une belle part aussi en la vie dernière, et préserve-nous du supplice du Feu (II-201)

Seigneur, ne fais pas dévier nos cœurs après nous avoir guidés; fais-nous don d'une miséricorde venant de Toi. C'est Toi le Donateur par excellence (III-8)

Dieu et Ses anges prient sur le Prophète. Ôh! vous qui croyez priez aussi sur lui, formulez sur lui un salut plénier.

Au nom d'Allah, le tout Miséricorde, le Miséricordieux.

- 1- Dis: "Il est Allah, Unique
- 2- Allah, la Plénitude Absolue
- 3- Il n'a jamais engendré, et n'a pas été engendré
- 4- Et nul n'est égal à lui"

Au nom d'Allah, le tout Miséricorde, le Miséricordieux.

- 1- Dis: "Je cherche refuge auprès du Seigneur de l'aube naissante,
- 2- Contre le mal des êtres qu'il a créés,
- 3- Contre le mal de l'obscurité quand elle s'approfondit,
- 4- Contre le mal de celles qui soufflent sur les nœuds,
- 5- Et contre le mal de l'envieux quand il envie"

Au nom d'Allah, le tout Miséricorde, le Miséricordieux

- 1- Dis: "Je cherche refuge auprès du Seigneur des hommes.
- 2- Le Souverain des hommes,
- 3- Dieu des hommes,
- 4- contre le mal du chuchoteur furtif
- 5- qui souffle le mal dans les poitrines des hommes
- 6- qu'il (le conseiller) soit un djinn, ou un être humain."

Bismi Allâhi ar-Rahmâni ar-Rahîm  
'Al-Lâhu lâ 'ilâha 'illâ huwa al-hayyu al-qayyûmu lâ ta'xudûhû sinatun walâ nawmul-lahu mâ fî as-samâwâti wamâ fî al-'arḍi man dâ al-ladhî yašfa'u `indahû 'illâ bi 'idhnihi ya`lamu mâ bayna 'aydihim wamâ khalfahum walâ yuhîtûna bi šay'im min `ilmihî 'illâ bimâ šâ'a wasi`a kursiyyuhu as-samawâti wa al-'arḍa walâ ya`uduhu hifzuhumâ wa huwa al-`aliyyu al-`azîm.

Rabbanâ 'âtinâ fî ad-dunyâ ḥasanatan wafî al-`âkhirati ḥasanatan wa qinâ adhâba an-nâr.

Rabbanâ lâ tuzi` qulûbanâ ba`da 'idh hadaytanâ wa hablanâ mi al-ladunka rahmatan 'innaka 'anta al-wahhâb.

Lâ ḥawla wa lâ qwata 'ilâ bi-Allâhi al-`alî al-`azîm 'inna Allâha wa malâ'ikatahu yusalluna `alâ an-nabi` yâ 'ayyuhâ al-ladhîna âmanû' sallû' `alayhi wa sallimû' taslîman.

Sala Allah `alayhi wa `alâ âlihi wa saḥbih wa salam taslîma kathîrâ

Bismi Allâhi ar-Rahmâni ar-Rahîm  
Qul huwa al-Lâhu 'ahad (1)  
'Allâhu as-samadu (2)  
Lam yalid walam yûlad (3)  
Walam yakun Lahû kufuwan 'ahad(4)  
( répéter 3 fois).

Bismi Allâhi ar-Rahmâni ar-Rahîm  
Qul 'a`udhu bi rabbi al-falaqi (1)  
Min šarri mâ khalaqa (2)  
Wa min šarri gâsiqin 'idha waqaba(3)  
Wa min šarri an-naffâthâti fi al-`uqadi (4)  
Wa min šarri ḥâsîdin 'idhâ ḥasad (5)

Bismi Allâhi ar-Rahmâni ar-Rahîm  
Qul 'a`udhu bi-rabbi an-nâsi (1)  
Maliki an-nâsi (2)  
'ilâhi an-nâsi (3)  
Min šarri al-waswâsi al-khannâsi (4)  
Al-ladhi yuwaswisu fî sudûri an-nâsi (5)  
mina al-jinnati wa an-nâs (6)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَّةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ.  
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا.  
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا  
كَثِيرًا.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
"قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4) . (ثلاث مرات)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ (2) وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5) .

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1) مَلِكِ النَّاسِ (2) إِلَهِ النَّاسِ (3) مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4) الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6)



- 1- Au nom d'Allah, le tout Miséricorde, le Miséricordieux.
- 2- Louange à Allah, Seigneur des Univers.
- 3- Le tout Miséricorde, le Miséricordieux,
- 4- Maître du jour de la rétribution.
- 5- C'est Toi que nous adorons et c'est toi dont nous implorons le secours.
- 6- guide-nous dans le droit chemin,
- 7- Le chemin de ceux que tu as comblés de faveurs, non pas de ceux des réprouvés, ni des égarés.

Gloire à ton Seigneur, le Seigneur de la puissance. Il est au-dessus de ce qu'ils décrivent!  
Et paix sur les Messagers, et louange à Allah, Seigneur de l'Univers.  
(XXXVII 180-182)

Ô Seigneur suprême, répands Ta Clémence sur notre maître Muhammad, Ton serviteur et envoyé, Ton Prophète illettré, sur les siens et sur ses compagnons? Couvre-les tous de Ton salut!

Gloire à ton Seigneur, le Seigneur de la puissance. Il est au-dessus de ce qu'ils décrivent! Et paix sur les Messagers, et louange à Allah, Seigneur de l'Univers.

Allahumma, Ô Celui qui a fait de la prière sur Le Prophète un moyen de rapprochement, je me rapproche de Toi par toutes es prières faites sur Lui (Le Prophète) depuis l'indébut jusqu'à l'infini de la perfection.

Gloire à ton Seigneur, le Seigneur de la puissance. Il est au-dessus de ce qu'ils décrivent! Et paix sur les Messagers, et louange à Allah, Seigneur de l'Univers.  
(XXXVII 180-182)

Bismi Allâhi ar-Rahmâni ar-Rahîm(1)  
Al-hamdu liLLâhi Rabbi al-`âlamîn(2)  
ar-Rahmâni ar-Rahîm (3)  
mâliki yawmi ad-dîn (4)  
iyyaka na`budu wa iyyaka nasta`în(5)  
ihdina as-sirâta al-mustaqîm (6)  
Sirâta al-ladhîna 'an`amta `alayhim  
ğayri al-mağdûbi `alayhim wala ad-  
dâllîn (7)

Subhâna rabbika rabbi al-`izzati  
`ammâ yaşifûna wa salâmun `alâ al-  
mursalîna wa al-ğamdu liLLâhi rabbi al-  
`âlamîn.  
(.....Ad-du`â...)

### Sourate Al Fatiha

Allahumma sali `alâ saydina  
Mohammadun `abdika wa rasuluka an-  
nabi al-umi wa `alâ âlihi wa saħbihi wa  
salâm

Subhâna rabbika rabbi al-`izzati `ammâ  
yaşifûna  
wa salâmun `alâ al-mursalîna  
wa al-ğamdu liLLâhi rabbi al-`âlamîn.

Allahumma ya man j`alta as-salât `alâ  
an-nabî' mina al-qurbiyât 'ataqarrabu  
`ilayka bikulli salâtin sullîyat `alayhi min  
`âwwali an-naş'âti 'ilâ mâ lanihâyata  
liikamâlat  
(répeter 3 fois)

Subhâna rabbika rabbi al-`izzati `ammâ  
yaşifûna  
wa salâmun `alâ al-mursalîna  
wa al-ğamdu liLLâhi rabbi al-`âlamîn.

Lâ îlaha 'îla Allah (3 fois)  
Muħammad rasûl Allah

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (1) الْحَمْدُ لِلَّهِ رَبِّ  
الْعَالَمِينَ (2) الرَّحْمَنِ الرَّحِيمِ (3) مَلِكِ  
يَوْمِ الدِّينِ (4) إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (5)  
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6) صِرَاطَ  
الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا  
الضَّالِّينَ (7) آمِينَ

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ  
عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.  
(ثم الدعاء)

### قراءة سورة الفاتحة بعد الدعاء

وبعدها تقرأ الصلاة التي أجزاها الله على  
لسان العالم الرباني والعارف الرحماني الشيخ  
سيدي أحمد العلاوي المستغامي ثلاث مرات:

« اللَّهُمَّ يَا مَنْ جَعَلْتَ الصَّلَاةَ عَلَى النَّبِيِّ  
مِنَ الْقُرْبَاتِ أَتَقَرَّبُ إِلَيْكَ بِكُلِّ صَلَاةٍ  
صَلَّيْتُ عَلَيْهِ مِنْ أَوَّلِ النَّشْأَةِ إِلَى مَا لَا  
نَهَايَةَ لِلْكَمَالَاتِ. »

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ  
عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.  
ثم أذكر « لَا إِلَهَ إِلَّا اللَّهُ » ثلاث مرات.